

மாதிரி வினாத்தாள்
கூட்டாண்மைக் கணக்குகள் - விலகல் - பகுதி III
12th Standard

கணக்குப்பதிவியல்

Reg.No. :

I. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

II. நிலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கு பயன்படுத்த வேண்டும்.

Time : 02:00:00 Hrs

Total Marks : 91

5 x 1 = 5

பகுதி - அ

- 1) விலகலின்பொழுது, தொழிலின் மறுமதிப்பீட்டு இலாபம் ----- கூட்டாளிகளாலும் பகிரப்படும்.
- 2) கூட்டாளிகளிடையே குறிப்பிட்ட ஒப்பந்தம் ஏதும் இல்லாதபொழுது, கூட்டாளியின் கடன் மீது ----- சதவீதம் வட்டி வழங்கப்படும்.
- 3) கூட்டாளி விலகலின் பொழுது குவிந்த காப்பு நிதி அனைத்து கூட்டாளிகளின் முதல் கணக்குகளுக்கு ----- விகிதத்தில் மாற்றப்படும்.
- 4) விலகும் கூட்டாளிக்கு உரிய தொகை ----- அல்லது ----- செலுத்தப்படும்.
- 5) தொடரும் கூட்டாளிகள் வெளிச் செல்லும் கூட்டாளிகளுக்குத் தர வேண்டிய ஈட்டுத் தொகையை நிர்ணயிக்க ----- கணக்கிடப்படுகிறது.

பகுதி - ஆ

6 x 5 = 30

- 6) X, Y, Z என்ற கூட்டாளிகள் 1/2, 1/5, 3/10 எனும் விகிதத்தில் இலாப நட்டம் பகிர்ந்து வந்தனர். Y என்பவர் விலகினார். X, Z என்ற இரு கூட்டாளிகளின் புதிய இலாபப் பகிர்வு விகிதம் யாது?
- 7) A, B, C என்ற கூட்டாளிகள் 4 : 3 : 2 எனும் விகிதத்தில் இலாப நட்டம் பகிர்ந்து வந்தனர். 2005 மார்ச் 31 அன்று நிறுவன ஏடுகளில் பொதுக்காப்பு ரூ. 45,000 ஆக இருந்தது. C 1.4.2005 அன்று விலக விரும்பினார். பொதுக்காப்பை கூட்டாளிகளின் முதல் கணக்குகளுக்கு மாற்றுவதற்கான குறிப்பேட்டுப் பதிவு தருக.
- 8) மோகன்ராஜ், நாகராஜ், பாக்கியராஜ் என்ற கூட்டாளிகள் 5 : 3 : 2 எனும் விகிதத்தில் இலாப நட்டங்கள் பகிர்ந்து வந்தனர். 31.12.2004 அன்று நிறுவன ஏடுகளில் காப்பு நிதி ரூ. 30,000 மற்றும் தரா நட்டம் ரூ. 20,000 உள்ளன. பாக்கியராஜ் 1.1.2005 அன்று விலகினார். காப்பு நிதி, பகிர்ந்து தரா நட்டம் ஆகியவற்றை பழைய கூட்டாளிகளின் கணக்குகளுக்கு மாற்றுவதற்கான குறிப்பேட்டுப் பதிவு தருக.
- 9) O, P, Q என்ற கூட்டாளிகள் 7 : 5 : 3 எனும் விகிதத்தில் இலாப நட்டங்கள் பகிர்ந்து வந்தனர். P என்பவர் விலகும்பொழுது நற்பெயர் ரூ. 45,000 என மதிப்பிட்டுத் தோற்றுவிக்கப்படுகிறது. பதிவு தருக.
- 10) A, B, C என்ற கூட்டாளிகள் 5 : 3 : 2 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். ஏடுகளில் நற்பெயர் கணக்கு ரூ. 36,000 ஆக இருந்தது. C விலக முடிவெடுத்தபிறகு நற்பெயர் ரூ. 50,000 ஆக மதிப்பிடப்பட்டது. பதிவு தருக.
- 11) G, P, S என்ற கூட்டாளிகள் 3 : 2 : 1 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். G விலகும் பொழுது, நற்பெயர் கடந்த மூன்று ஆண்டு சராசரி இலாபங்களின் இரண்டு ஆண்டு கொள்முதல் எனக் கொண்டு மதிப்பிடப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளின் இலாபங்கள் முறையே ரூ. 16,000, ரூ. 30,000 மற்றும் ரூ. 26,000 ஆகும். பதிவு தருக.

பகுதி - இ

3 x 12 = 36

- 12) தியாக விகிதத்திற்கும், ஆதாய விகிதத்திற்குமிடையே உள்ள வேறுபாடுகள் யாவை?
- 13) கூட்டாளி விலகலின் பொழுது நற்பெயர் குறித்த சரிக்கட்டுதல்கள் யாவை?
- 14) a) புதிய இலாப விகிதம் மற்றும் ஆதாய விகிதம் கணக்கிடப்படும் பல்வேறு சூழ்நிலைகளைக் குறிப்பிடுக.
b) கூட்டாளி விலகலின் போது சொத்துகள், பொறுப்புகளை மறுமதிப்பீடு செய்ய வேண்டுமா? ஏன்?

பகுதி - ஈ

1 x 20 = 20

- 15) மதியழகன், கோவிந்தராஜன், சண்முகம் என்ற கூட்டாளிகள் 1/2 : 1/3 : 1/6 என்ற விகிதத்தில் இலாப நட்டங்கள் பகிர்ந்து வந்தனர். 30.6.2005 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

பொறுப்புகள்	ரூ.	சொத்துக்கள்	ரூ.
பற்பல கடனீந்தோர்	1,20,000	கையிருப்பு ரொக்கம்	18,000
பெறுதற்குரிய மாற்றுச் சீட்டுகள்	40,000	வங்கி ரொக்கம்	1,70,000
வங்கி மேல்வரைப் பற்று	80,000	பற்பல கடனாளிகள்	52,000
பொதுக்காப்பு	1,20,000	சரக்கிருப்பு	1,20,000
முதல் கணக்குகள் :		அறைகலன்	80,000
மதியழகன் : 2,40,000		பொறியும், பொறித் தொகுதியும்	1,60,000
கோவிந்தராஜன் : 1,60,000		நிலமும் கட்டடமும்	2,80,000
சண்முகம் : 1,20,000	5,20,000		
	8,80,000		8,80,000

பின்வரும் பகிர்வுகளுக்கு பிறகு 2005 ஜூலை 1 அன்று சண்முகம் விலகினார்

(அ) நற்பெயர் ரூ. 1,44,000 என மதிப்பிட்டுத் தோற்றுவிப்பது.

(ஆ) நிலம், கட்டடத்தின் மதிப்பை ரூ. 40,000 மதிப்பேற்றம் செய்வது.

(இ) அறைகலன் மற்றும் பொறியும், பொறித்தொகுதியும் முறையே ரூ. 4,000 மற்றும் ரூ. 12,000 தேய்மானம் நீக்குவது.

(ஈ) சண்முகத்துக்கு சேரவேண்டிய தொகை உடனடியாகச் செலுத்துவது. மறுமதிப்பீட்டுக் கணக்கு, முதல் கணக்குகள், வங்கிக் கணக்கு புதிய கூட்டாண்மையின் இருப்புநிலைக் குறிப்பு ஆகியவற்றைத் தயாரிக்க.
